1994 ஜனவரி 5]

இடங்களைக் கண்டறிந்து அவற்றை இந்தப் பள்ளிக்கு மாற்றித் தருவதற்கு அரசு உடனடி முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 174, திருமதி கே. மரியம் உல் ஆசியா, மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.

174–

மாவட்டத் தலைநகரங்களில் தொழிலாளர் நீதிமன்றங்கள் அமைத்தல்.

*21450–**திருமதி கே. மரியம் உல் ஆசியா :**

மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிப்பாரா–

தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் தொழிலாளர் நீதிமன்றங்கள் துவக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. ஏ.எம். பரமசிவன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே:

தற்போது கீழே குறிப்பிட்டுள்ள 8 மாவட்ட தலைநகரங்களில் தொழிலாளர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன:

1. சென்னை, 2. மதுரை, 3. கோவை, 4. வேலூர் 5. சேலம், 6. திருச்சி, 7. கடலூர், 8. திருநெல்வேலி. இது தவிர, சென்னையில் இரண்டு கூடுதல் தொழிலாளர் நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தொழிலாளர் நீதிமன்றம் துவக்க அரசிடம் எந்தச் செயற்குறிப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி கே. மரியம் உல் ஆசியா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூடிக் கிடந்த தொழிற்சாலைகளைத் திறந்து வைத்து, தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்றிவைத்து, தொழிலாளர்களுடைய நலனுக்காக அக்கறையோடு செயல்பட்டு வருகின்ற மாண்புமிகு தமிழக முதல்வர், டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் நல்லாட்சியில் தொழிலாளர்கள் முதற்கொண்டு தமிழக மக்கள் அனைவரும் பாராட்டுகின்ற இந்த வேளையில் தேங்கிக் கிடக்கின்ற அந்த தொழிலாளர்களுடைய வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து, தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் வகையில், அந்தத் தீர்ப்பு தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் அரசு இதில் தலையிட்டு அந்த வழக்குகளை விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்கு ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஏ. எம். பரமசிவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழக முதல்வர், டாக்டர் புரட்சித் தலைவியினுடைய பொற்கால ஆட்சியில்தான் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் திங்களில் வேலூர், சேலம், திருச்சி, கடலூர், நெல்லை மாவட்டங்களில் புதிதாக நீதிமன்றங்கள் துவக்கப்பட்டு, தொடரப்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 175, திரு. ப. கலியபெருமாள், மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.

175--

கடையக்குடி கிராமத்திலிருந்து சோழகம்பட்டி புகைவண்டி நிலையம் வரை சாலை அமைத்தல்.

*10622 **திரு ப. கலியபெருமாள் :**

மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா --

(அ) பூதலூர் ஊராட்சி ஒன்றியம், இந்தளூர் ஊராட்சியிலுள்ள கடையக்குடி கிராமத்திலிருந்து சோழகம்பட்டி புகைவண்டி நிலையம் வரை சாலை அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன ?

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ): குறிப்பிட்டுள்ள சாலைப் பணியை போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினால் எடுத்து செய்யும் செயற்குறிப்பு அரசிடம் இல்லை.

திரு. ப. கலியபெருமாள் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதியான திருவையாறு தொகுதியில் உள்ள இந்தளூர் ஊரட்சிக்கு உட்பட்ட கடையக்குடி கிராமத்திலிருந்து சோழம்பட்டி புகைவண்டி நிலையம் வரை சாலை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா ? அப்படி எனில் அதை நிறைவேற்றித் தருவதற்கு அரசு முன்வருமா என கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வினாவில் எழுப்பப்பட்டிருக்கின்ற ஊராட்சி ஒன்றியம், பூதலூர், இந்தளூர் ஊராட்சியில் உள்ள கடையக்குடி பொறுத்தவரை, சோழகம்பட்டி கிராமச் சாலை அமைக்க மொத்தம் ரூ. 1.20 இலட்சம் தேவைப்படுகிறது. 1992-93 ஆம் ஆண்டிற்கு ஜவஹர்